[9th November 1966

இடங்களில் எல்லாம் அதிகமாக மனுக்கள் வந்தும் நகைத் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. அதற்கு என்ன காரணம்? நிலம் ஒதுக்குவதற்கு புறம்போக்கு நிலமே இல்லையா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. வெ. ராமைய்யா : நிலம் இருக்கும். ஆனால் அவர்கள் கேட்ட இடம் இருந்திருக்காது. அதனால் தான் ஒதுக்கிக்கொடுக்க முடியவில்லை.

திரு. து. ப. அழகமுத்து : கோயம்புத்தூர் மாவட்டத்தில் 383 மனுக்கள் வந்திருக்கின்றன, ஒன்றுக்கும் கொடுக்கப்படவில்லை. இராமநாதபுரத்தில் 144 மனுக்கள் வந்திருக்கின்றன. ஒன்றுக்கும் கொடுக்கப்படவில்லை. செங்கல்பட்டில் வந்த மனுக்களே 40 தான். முப்பத்தாறு பேர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் செங்கல்பட்டில் நிலம் இருந்தது, கொடுத்தார்கள், மற்ற மாவட்டங்களில் நிலம் இல்லை, ஆகவே கொடுக்கவில்லை என்பது தானா? அல்லது அவர்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதா? நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் என்ன?

கனம் திரு. வெ. ராமைய்யா : முழு விவரம் என்னிடம் இல்லை. கலெக்டரிடத்தில் இந்த மனுக்களைக் கொடுக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டு கேட்கிற நிலம் அவைலபிளாக இல்லாவிட்டால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அந்த நிலம் இருந்தால் கொடுக்கப்படுகிறது என்பதாகத்தான் இருக்கும்.

திரு. எம். எஸ். செல்வராஜன் : அவர்களுக்கு நிலம் வழங்க மற்றவர்கள் நிலத்தை ஆர்ஜிதம் செய்து கொடுக்க சட்டபூர்வமாக இடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. நிலம் அற்ற ஏழைகளுக்கு நிலம் கொடுக்க நில ஆர்ஜிதம் சட்டப்படி செய்ய வழி ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலமாவது நில ஆர்ஜிதம் செய்து இவர்களுக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்படுமா?

கனம் திரு. வெ. ராமைய்யா : அந்தத் திட்ட அடிப்படையில் இவர்களுக்கு நிலம் வழங்கத் தகுதியிருக்கும் பட்சத்தில் அதை அரசாங்கம் கவனிக்கும்.

அழகநேரி இனும் கிராமம்

*** 559 கேள்வி.—திரு. எம். எஸ். செல்வராஜன் :** கனம் உணவு அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) திருநெல்வேலி ஜில்லா அழகநேரியென்ற இனும் கிராம மக்களிடமிருந்து சென்ற ஆண்டு ஓர் முறையீடு வந்ததா ?

(இ) அவர்களின் கோரிக்கை யாது ?

(உ) அதன்மீது எடுத்துக்கொண்ட நடவடிக்கை விவரம் என்ன ?

THE HON. SRI V. RAMAIAH : (*a*) Yes.

(*b*) They have represented that the wet and dry lands in the village are being cultivated by 46 ryots, that they have applied for ryotwari patta to the Settlement authorities under the provisions

9th November 1966]

of the Madras Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1963, that the inamdar with a view to deprive them from getting ryotwari patta is trying to evict them with the help of local police, that the order of the Tahsildar in holding the inamdar as prima facie entitled to ryotwari patta is against law and not justifiable. and that necessary enquiry be made in the matter.

(c) While the matter was under enquiry by the District Revenue Officer who granted interim stay of the orders of the Tahsildar, Tirunelveli, the inamdar had filed a writ petition in the High Court and obtained stay of all further proceedings in the matter. Hence, no further enquiry could be conducted. The writ petition has since been dismissed. As the request relates to grant of ryotwari patta, the petitioners have been informed that they may apply to the Assistant Settlement Officer, Kovilpatti who will conduct detailed enquiries.

தாம்பிரபரணி ஆறு

***560 கேள்வி.—திரு. எம். எஸ். செல்வராஜன் :** கனம் உணவு அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) தாம்பிரபாணி நதியில் மழைகாலத்தில் கடந்த 15 ஆண்டுகள் வருடந்தோறும் வீணாகும் தண்ணீர் அளவென்ன ?

(இ) வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறதா?

(உ) திட்ட விவரமென்ன ?

THE HON. SRI V. RAMAIAH : A statement [a] is placed on on the Table of the House.

திரு. எம். எஸ். செல்வராஜன் : கொடுக்கப்பட்டிருக்கிற விவர அறிக்கையில் இருந்து ராம நதி திட்டத்திற்கு தொழில் நுட்ப அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்தத் திட்டத்தை இந்த ஆண்டிலேயே எடுத்து ஆரம்பித்து வைக்க ஏற்பாடு செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. வெ. ராமைய்யா : அந்த முயற்சி எடுத்துக்கொள்ளப் படும் என்று நினைக்கிறேன்.

திரு. எம். எஸ். செல்வராஜன் : உத்தேச ராமநதித் திட்டம் இப்போதுள்ள அளவைவிட இன்னும் பரந்த விரிவான முறையில் வகுக்கப்பட்டு, அதிகப் பயன் தரத்தக்க வகையில் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசாங்கத்திற்கு வந்திருக்கிறதா ? அது பரிசீலிக்கப்பட்டதா ? அதன்மீது எடுக்கப்பட்ட முடிவு, விளைவு என்ன ?

கனம் திரு. வெ. ராமைய்யா : அது பெரிய திட்டமாக அமைக்கப் படவேண்டுமென்ற கோரிக்கை அந்த வட்டாரத்தில் இருந்து ஆலோசனைக்கு வந்து பரிசீலிக்கப்பட்டது. அதை எடுத்துக் கொண்டால் நீண்டகாலம் ஆகிவிடும், ஆகவே, உடனடியாக

---

a Printed as Appendix VII on pages 904–906.